

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொறுப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன, என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுகளற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமூல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமூல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டுக்கோவைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபார்சுகள்
(அ) மீளாய்வாண்டின் போது நன்கொடை மற்றும் சபை நிதியினை பயன்படுத்தி பூரணமாக நிறைவு செய்யப்பட்ட நிர்மாணப் பணிகளின் பெறுமதி ரூபா 77,893,278 ஆனது, நிதிக்கூற்றுக்களில் சொத்தாக காட்டப்பட்டிருக்கவில்லை.	இக்குறைபாடு எதிர்வரும் ஆண்டில் நிவர்த்தி செய்யப்படும்.	நிறைவு செய்யப்பட்ட நிர்மாணப் பணிகள் கணக்குகளில் சொத்தாக காட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) சபைக்கு சொந்தமான லெப்பை ஹாஜி பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சூரியத்தகட்டுடன் கூடிய 06 எண்ணிக்கையான சூரிய மின்சக்தி விளக்குகளின் பெறுமதிகள் மதிப்பிடப்பட்டு நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டப்பட்டிருக்கவில்லை.	சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடு எதிர்வரும் ஆண்டில் நிவர்த்தி செய்யப்படும்.	நிதிக்கூற்றுக்களில் சொத்தாக காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) சபைக்கு மீளாய்வாண்டின் போது நன்கொடை அடிப்படையில் கிடைக்கப்பெற்ற 49 எண்ணிக்கையான புத்தகங்களின் பெறுமதிகள் கணிப்பிடப்பட்டு நிதிக்கூற்றுக்களில் சொத்துக்காக காட்டப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டில் இக்குறைபாடு அவசியம் நிவர்த்தி செய்யப்படும்.	நன்கொடைப் புத்தகங்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமுலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 47,598,405 ஆன 06 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

காணிகள், கட்டடங்கள், பொறித் தொகுதிகள், இயந்திரங்கள், வாகனங்கள், தளபாடங்கள், கணணி உபகரணங்கள் மற்றும் நூல் நிலைய புத்தகங்கள் என்பவற்றுக்கான சான்றுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சொத்துக்களுக் கான சான்றுகளை பெற்றுக்கொள்ளவும், பதிவேடுகளைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7

இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு

இணக்கமின்மை

சபையின் கருத்துரைகள்

சிபார்சுகள்

(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

24 (1) பிரிவு

சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற 277 வீதிகளில் 98 வீதிகளை வர்த்தமானி பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

வீதிகளின் பெயர்களை வர்த்தமானியில் பிரசுரம் செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன

சட்டத்தின் பிரகாரம், அடையாளப்படுத்தப்பட் ட வீதிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம்

(i) 371(5)

கடந்த காலங்களில் சபையின் திண்மக்கழிவு நிலையம் தொடர்பில் ரூபா 224,250 வழங்கப்பட்ட 05 முற்பண கொடுப்பனவுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு இரண்டு வருட காலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இக்குறைபாடு விரைவில் செய்யப்படும்

மிக சீர் முற்பண கொடுப்பனவு களை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்சுகள்

(அ) வீதவரி

வாழைச்சேனை ஆலையிடமிருந்து அறவிடப்படவேண்டிய வீதவரி 11,937,904 மீளாய்வாண்டு இறுதிவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	காகித இந்நிலுவைத் தொகையினை பெற்றுக்கொள்ள மீண்டும் தொடர் நடவடிக்கை மிக விரைவாக மேற்கொள்ளப்படும். வேண்டும்.	நீண்டகால நிலுவைகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
---	--	--

(ஆ) வாடகை

16 வாடகைதாரர்களிடமிருந்து மற்றும் 04 குத்தகைதாரர்களிடமிருந்து அறவிடவேண்டிய நிலுவை முறையே ரூபா 562,128 மற்றும் ரூபா 643,786 அறவிட்டுக்கொள்ள சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சுட்டிக்காட்டப்பட்ட நிலுவைகள் அறவிடு செய்யப்பட்டு வருவதுடன் மீதித்தொகைகளும் மிகவிரைவில் அறவிடு செய்யப்பட்டு முடிவூத்தப்படும்.	வாடகை மற்றும் குத்தகை நிலுவைகளை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
--	---	--

(இ) அனுமதிப்பத்திரக் கட்டணம்

சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரை வியாபார நிலையங்களினால் செலுத்தப்படாதிருந்த வியாபார அனுமதிப்பத்திரக் கட்டணம் ரூபா 1,411,800 அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலுவைத் தொகைகளை மிகவிரைவாக அறவிடு செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.	தொழில் முயற்சியாளர் களிடமிருந்து நிலுவைகளை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
---	---	---

(ஈ) நீதிமன்ற தண்டப்பணம் மற்றும்
முத்திரைக் கட்டணம்

மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசெம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டம் மற்றும் முத்திரைக் கட்டணம் என்பன முறையே ரூபா 2,426,710 மற்றும் ரூபா 8,082,053 ஆகும்.	மேற்படி நிலுவைகளை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
---	---

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரை

சிபார்க்

2010 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க கிழக்கு மாகாண முத்திரைக் கட்டணக் கைமாற்ற நியதிச் சட்டத்தின் 2(1) பிரிவின் பிரகாரம், சபையின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள அசைவற்ற ஆதனங்களை கைமாற்றும் போது அறவிடப்படுகின்ற. 34 எண்ணிக்கையான ரூபா 497,700 முத்திரைத் தீர்வைகளை அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இத்தொகையினை பெற்றுக்கொள்ள கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

முத்திரைத் தீர்வைகளை விரைவாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 பயன்படுத்தப்படாத / குறைவாக பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்க்

கூடுபடுத்தின சேனை திண்மக்கழிவு நிலையத்தில் 2022 ஆம் ஆண்டில் ரூபா 730,000 செலவில் அமைக்கப்பட்ட வாகனத் திருத்தும் நிலையம் மற்றும் அதற்காக ரூபா 303,150 இல் கொள்வனவு செய்யப்பட்ட 24 கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு 2024 ஆம் ஆண்டு இறுதிவரை சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மிக விரைவில் இதனை பயன்படுத்த முடியும்.

திண்மக்கழிவு நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை குறித்த நோக்கத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரைகள்

சிபார்க்

(அ) சபைக்குச் சொந்தமான 06 எண்ணிக்கையான வாகனங்களினை திருத்தம் செய்து மீளப்பயன்படுத்துவதற்கு அல்லது பயன்படுத்த முடியாத வாகனங்களினை முறையாக அனுமதி பெற்று அகற்றுவதற்கு கணக்காய்வுத் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவற்றினை திருத்திப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வாகனங்களினை திருத்தம் செய்து மீளப் பயன்படுத்துவதற்கு அல்லது அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக சபைக்கு கிடைக்கப்பெற்ற 18 வாகனங்களை சபையின் பெயருக்கு உரிமை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதற்கான கோரிக்கைகள் Control General க்கு அனுப்பப்பட்டுள்ளன.

வாகனங்களின் உரிமை யினை மாற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஆளணிகளில், 03 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால், சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் பலவீனமான முறையில் காணப்பட்டிருந்தன.

வெற்றிடமாகவுள்ள பதவிகளை நிரப்புவதற்கு திணைக்களத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

2019 சனவரி 12 ஆந் திகதிய முகாமைத்துவ கணக்காய்வு சுற்றறிக்கை இல. DMA/01-2019 இன் பந்தி 6 இன் பிரகாரம், மீளாய்வாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளகக் கணக்காய்வு திட்டமொன்று சபையில் காணப்பட்டிருக்கவில்லை. மேலும், சபையில் உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கவில்லை.

உள்ளக கணக்காய்வு பொறிமுறை உருவாக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்படவுள்ளன.

சுற்றறிக்கையின் பிரகாரம், உள்ளக கணக்காய்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகள் இடம்பெற துரித நடவடிக்கை வேண்டும்.

4.2 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

1988 இன் 56 ஆம் இலக்க சட்டத்தினாலும் 2000 இன் 53 ஆம் இலக்க சட்டத்தினாலும், 2008 இன் 01 ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்ட 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் 2022 சனவரி 27ஆம் திகதியிடப்பட்ட 2264/18 ஆம் இலக்க விசேட வர்த்தமானியின் “ஆ” பிரிவின் பிரகாரம் விலங்குமனை மற்றும் திண்மக் கழிவு நிலையத்திற்கான சுற்றாடல் அனுமதிப்பத்திரங்கள் சபையினால் பெறப்பட்டிருக்கவில்லை.

விலங்குமனையினை காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் புதிதாக நிறுவுவதற்கான அரசு கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.3 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

சிபார்சு

சபையினால் 2030 ஆம் ஆண்டில் அடைந்து கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் தொடர்பான நடவடிக்கைகள் வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதனை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் இனங்காணப்பட்டு மீளாய்வாண்டில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

நிலைபேறான அபிவிருத்தி குறிகாட்டிகள் இனங்காணப்பட்டு இவ்வாண்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வத்கான நடவடிக்கைகள் அவசியம் மேற்கொள்ளப்படும்.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் இனங்காண பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.